

# வெந்நிமை

மாணவர் பத்திரிகை



விலை  
15  
சதம்

1.6.57

மலர் 3

ஆசிரியர்:- வித்துவான் மு. கந்தையா

இதழ் 6

## விவேகப்போட்டி 4 இன் முடிவு

**சரியானவிடை:-** 1. நீலம். 2. கெரிவு. 3. கனம். 4. வேகம்.  
5. ஜயம். 6. வலம்.

**முதற்பரிசு ரூபா 200.** முற்றிலும் சரியான விடையனுப்பிய இருவரும் தலைக்கு ரூபா 100 பெறுகின்றனர்.  
1. க. ரி. நாதன், கோப்பாய்வடக்கு, கோப்பாய்.  
2. ஏ. மஹேந்மணியம்மா, வத்ரி, கரவெட்டி.

**இரண்டாவது பரிசு ரூபா 100.** ஒருபினோடிடன் விடையனுப்பிய இருவரும் தலைக்கு ரூபா 50 பெறுகின்றனர்.  
1. கே. எஸ். சுந்தரம், திகாரியா.  
2. ரி. என். ரத்சனம், கிங்கிளோயா.

**விசேஷபரிசு:-** 20 ரூபா. 15 ரூபாவுக்கு முறையே கூட்பன்கள் அடைப்பிட ஏ. மஹேந்மணியம்மா, வே. வன்னியசிங்கம் முறையே ரூபா 25. ரூபா 15 பெறுகின்றனர். பரிசுத் தொகைகள் 20-6-57க்குமுன் அனுப்பிவைக்கப்படும்.

**கவனிக்க:** - போட்டிகள் சம்பந்தமாகச்சில விதிகளை அரசாங்கம் தயாரித்துவருவதால் அதுபற்றிய விபரம் வெளியாகும் வகையிலே விவேகப்போட்டி விடை நிறுத்திவைத்துள்ளோம் என்பதை கேயர்களுக்குத் தெரிவிக்கின்றோம்.

-ஆசிரியர்-

## வெற்றிமணி சந்தாவிபரம்

வருடசந்தா ரூபா 2-00. 6 மாதச்சந்தா ரூபா 1-00. தனிப்பிரதி 15 சதம். இந்தியா நேயர்கள் சந்தாத் தொகையைக் கீழ்க்கொண்டு அனுப்பலாம்.

கா. தமிழ்த்தம்பி,

தேவாஞ்சர் உயர்நிலைப்பள்ளி,

சின்னூனப்பட்டி, மதுரைமாவட்டம்

தனிப்பிரதி தபாலில் பெறுகிறும்பினால் 18 சத முத்திரையனுப்புக்.

## மாணவர்களுக்கு

மாணவர் மன்றத்தில் சேரவிரும்புகின்றவர்களும், பேரை நண்பர்கள் வரிசையில் பெயர்விலாசம் வெளியிட விரும்புகிறவர்களும் 25 சதமுத்திரையனுப்புக்.

# கவிதை நயப்பதற்கே

புலவன் கவிதையை இயற்றி நயக்கின்றன. நாம் அதைப் படித்து நயக்கின்றோம். இனி, நாம் நயமெழுதிவிட்டால் மற்றவர்களும் பார்த்து நயக்கக் கூடியதாய் அமையவேண்டும். அவ்வளவுபொறுப்பு நம்முடையது.

கவிதைக்கு நயம் எழுதுமுன்னே அதுசம்பந்தமான சிலவிஷ்யங்களை நாம் திட்டவட்டமாய்த் தெரிந்து கொள்ளவேண்டும்.

1. கவிதையிலே புலவன் சுட்டிப்பாக எதைப்பற்றிச் சொல்ல முன் வந்திருக்கின்றன.
2. எப்படியான சூழ்நிலையிலே தன் கருத்தை வெளிப் படுத்துகின்றன.
3. தன்கருத்தை எப்படிக் கற்பனை செய்திருக்கின்றன?
4. கவியமைப்பிலே கானும் சிறப்புக்கள்யாலை?

இப்படியாகச் கவிதையை அலகிப்பார்த்தபின், இதன்பயனாக நமக்குக் கிடைக்குங்கருத்துக்களைத்தெரிந்து நயமான முறையிலே நாம் எழுத வேண்டும். எழுதி முடிந்தபின் வாசித் தொடர்பாக்கிறபோது நாமேநயக்கச்சுடியதாய் எழுதிவிட்டோமானால் நாம் நமது கடமையைச்சரியாகவே செய்துவிட்டோம் என்பதுதான் அர்த்தம். இன்று ஒருசிறு கவிதையைப்பார்ப்போம்.

1. காரிருள் சூழ்ந்திட்ட வானத்திலே — ஒளி காட்டிட மின்னல் துடிப்பதுபோல் கீரிய வானத்தில் வீசிங் பறந்திடச் சிட்டின் சிறகு துடிக்கின்றது.
2. நாடிய முஸ்லீ மலரை முச்தமிட நட்சத் திரங்கள் துடிப்பதுபோல் ஒடிய நீரில் எதிர்ப்புறம் நீந்திட ஒங்வெராரு மீனுா எடுக்கின்றது.
3. ஆர்வ | மிசுந்த சுவினானின் சிந்தனை அற்புதம் வேண்டித் துடிப்பதுபோல் போர்க்களத் தேநதி ராளிமுன் வீமனின் பூரித்த தோரூந் துடிக்கின்றது.
4. ஒட்டியுலர்ந் திட்ட ஏழை வயிறு உணவுக்கு ஏங்கித் துடிப்பதுபோல் கட்டுகள் யாவும் அறுத்துச் சுதந்திரங் காண என்னவித் துடிக்கின்றது.

சுதந்திரம் பெறத் துடியாய்த்துடித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன் துடிப்பின் அமைதியை எடுத்துக்காட்டும்வகையில் இச்செய்யுள் அமைந்திருக்கின்றது.

சுதந்திரத் துடிப்பு எப்படியிருக்கும் என்று கூட்டுவது இங்குகளில் ரின் கோக்கம் - மற்றுஞ்சிலைபல் துடிப்புகளின் சூழ்நிலையை உருவாக்கி அந்தச் சூழ்நிலையிலேவைத்துத்தான் கருதிய துடிப்பைத் துடியாக வெளிப்படுத் துடிருன். சுதந்திரத் துடிப்பை அமைத்துக்காட்டுஞ் சூழ்நிலையிலே வேறும் ஏழு துடிப்புக்களைக் காண்னின்றேம். இவ்வெல்லாத் துடிப்புக் களும் உண்மைச்சுதந்திரத்தின் உயரியபண்புகளை அறிவித்துள்ளன. இருங்குபோய்க்கிடக்குஞ் சமுதாயத்திற்கு ஒளியாய்த் துலங்குவது சுதந்திரம். எட்டிப்பிடிக்கும் முடியாதது போல் இருக்கும் ஒரு உயர் நிலையை எட்டிப்பிடிக்கத்துடிப்பது சுதந்திரம் - சிடடுசீசிறிதாயிருந்தாலும் அதன்கிறகு துடியாமலிருக்கவில்லையல்லவா? மூலிலையிருக்கிமிடத் திலிருந்து நட்சத்திரம் எவ்வளவோ தொலைவிலிருந்தபோதிலும் நட்சத்திரமும் துடித் துக்கொண்டேயிருக்கின்றது. தன்னிலட்சியத்தைப்பெறுவதற்கிடையூருத்தன்னிப்பின்னேதள்ளஞ்சத்திக்கொயெல்லாம் எதிர்த்து முன்னோறுவது சுதந்திரம். ஆனந்தமளிக்கக்கூடிய ஒரு அற்புத்ததைப் போ அவரவினிற்பது சுதந்திரம். நானே வரும்பகை இன்றுவராதோ என்ற ஆவலுடன் எந்தப்பறையையும் எதிர்நோக்கினிற்பது சுதந்திரம். அடங்காப்பகிதவிர்த்து அமைத்திரான விழைவது சுதந்திரம். இப்படிச் சுதந்திரப்பண்புகளை அறிவித்துள்ளுக்கும் எல்லாத் துடிப்புக்களையும் தரப்படுத்தி அவற்றை ஒன்றுக்கொன்று உவமையாக்கிப் படைத்திருக்கின்றார் புலவர்.

மின்னல்துடிப்பும் சிடடுசீசிறகின் துடிப்பும் வேகத் தன்மையால் உவமையாகின்றன. நட்சத்திரத் துடிப்பும் மீன் துடிப்பும் மினு மினுக்கும்பண்பால் உவமையாகின்றன கவிஞர்களின்தனையும், வீரன் தோனும் “ஆவல்மிகுதி” காரணமாக உவமையாகின்றன. வரிசுத் துடிப்பும் ஆனித்துடிப்பும் அமைத்திரும்பும் இயல்பால் உவமையாகின்றன. வேறு வேறான பல்வேறு துடிப்புகளைத்தொகுத்து அவற்றின் பொதுப்பண்புகளுக்கிணங்க அவற்றை உவமையாக்கித் தன்னேந்தமாகிய சுதந்திரத் துடிப்புக்கு அதுசரணையாக அவைகளை அமைத்துக்கொண்ட அமைப்பிலே புலவரின் கற்பணை வளர்ச்சியைப் பாண்கின்றேம்.

மேலும், இச்செய்யுள்கீறப்பிக்கும் வேறும் கில அம்சங்களைப் பார்ப்போம். பூரித்ததோள், ஒட்டியுலர்ந்திட்ட ஏழை வழிறு, என்ற தொடர்கள் தோனின் சிறப்புத்தன்மையையும், ஏழை வழிற்றின் இயல்பையும் நன்குதெரிவிக்கின்றன. நட்சத்திரங்கள் துடிப்பது என்ற கருத்திலே புலவர் இன்னுமொருக்குத்தைச் சம்பந்தப்படுத்தியிருக்கின்றார். நட்சத்திரம் என்னுடிக்கிறது? மூலிலைமலரை முத்தமிழைதற்காகத் துடிக்கிற சா என்ற எண்ணதைப் பொருத்தியிருக்கின்றார். இரவில் மூலிலை

தன்பாட்டிலே மலர்ந்திருக்க, நட்சத்திரங்களும் தம்மளவிலே துடித் துக்கொண்டிருக்க அவற்றுக்கிடையில் இப்படியொருக்குத்தை ஏற்றி வைப்பது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

ஆகவே, எதந்திரத்திரத் துடிப்பை, அதற்குரிய பல்வேறு பண்புகளோடும், உவமைதற்குறிப்பேற்ற அலங்காரங்களோடும் செம்மையாக விளக்குகின்ற து இக்கவிதை.

## இ நவகைக் கீழ்ப்படிவுகள். (5)

விருப்புள்ள கீழ்ப்படிவு

சோழம் பந்தும்

—\*—

மு. க. சுப்பிரமணியம்,

வெலம் பெ

சோழ ஒரு திறப்பைன். மாலையில் பக்கத்துவிட்டுட் ரூடன் சேர்ந்து விளையாடுவான். சோழன் வீட்டிலிருந்து ரத்தில் விளையாட்டிடம் இருந்தது. ஒருநாள் சோழவுக்குப் பின்றப்பைனுக்கும் பந்தெறிவதில் போட்டி எற்பட்டுவிட்டது. கூர்த்துப்பையன்களையும், சோழ ஐந்துபையன்களையும் தெரிந்து எடுத்து கொண்டனர். இராமுவும் அவன்பக்கத்தாரும் வட்டத்தினுள்ளே வின்றனர். சோழவின்பக்கத்தார் பந்தால் உள்ளே சின்றவர்களை அடித்து வெளியேற்றுவதிலேபட்டிருந்தனர்.

சோழவின்பக்குப் பந்துகிடைத்தது, சோழ இராமுவை வேளி யேற்றவேண்டும் என்ற எண்ணத்தால் எறிவதற்குக் குறிவைத்தான். “சோழ இங்கேவா” என்று அவனுடைய தாயார் கூப்பிட்டகுரல்கேட்டது. பந்தை எப்படிக்கைவிட்டாலே தெரியாது. சோழ தாயர்களோக்கி ஒடினான். “என்தாய்க்கப்பிடுகின்றார்” என்றே, இராமுவைத் தோற்கடிக்க வேண்டுமென்றே அப்பொழுது சோழ எண்ணினாலும் இல்லை. தாய் அழைத்ததும் உடனே பணிந்து ஒடினான்.

சோழ விருப்பமாக, சந்தோஷமாக, விரைவாகப் பணிந்தான்.

1-7-57 இல்

## வெறுப்புள்ள கீழ்ப்படிவு (6)

என்னும் விழயம் வெளிவரும்.

## ஜாலத்தீவு

(கா. தமிழ்த் தமிழ் - கின்னளபட்டி)

### வெற்றியூக்கம்

துப்பறியும் வீரர் கிந்தனீன்கார் ராஜபவனத்தின் முன்னால் ஈம்ரீ  
மாய்நின்றது. எப்படித்தெரியுமா? அதிகாரம் கிடைக்கும்வரை ஆலவட்டம் சுற்றி ஆலையப்பர்சனூர்கு அடிவருடிப் பிறஞ்சுத்தரோகப் செய்து அவனது முதுகெலும்பை முறித்து முடவனுக்கி சமுதாயக்கூப்பையிலே சதிராடும் புழுவெனமதித்து பதவிப்பீட்டத்திலே அமர்ந்ததுமே நல்லபாம் பின் தோழர்களாகும் துண்மாச்கரச்ளைப் போல்லல்! இருப்புமனிதனின் அடத்தைச்சுமித்துவிட்டோமென்ற பெருமுத்தால்! அந்தியை அவதிலிருப்புத்திவிட்டோமென்ற ஆர்வத்தால்!

**திரமும் தனும் - இடியட்டும் காரைவிட்டிறங்கி மேல்மாடிக்கு ஒடினர்.**

**வாத்தினால் -**

முன்னே... தம் வொ!... இந்த ஒருவாரமாக காட்டப்பக்கம் சுத்தப்போ பெற அ! ஒடம்பெங்கல்லாகவனிச்சயா?" என்றவாறே வந்தான்வரதன். என்ற ஆன் சிரித்துக்கொண்டே "அதுக்குத்தான் உன் உடம்பு இருக்கிடமிருப்பாதாதா?

கூட பொதம்பி நீநன்னு! ச்சு... ச்சு... உடம்பு என்னமா என்னச்சிப்பாக்கி! நீ வருவேன்னு கட்டி ஏற்றுமத்தயிரும் - பழைப் சோறும் தயாராவெச்சுருக்கேன்தம்பி. அதைச்சாப்பீட்டே... அங்புறம்பாரேன்?

அஜீரணத்துக்கு அனவேயில்லை அண்ணுவக்கு, என்று கேவியாகச் சிரித்தான் இடியட்.

"தம்பி! ஒருஷ்டட்டை தெங்காவாங்கிட்டா தேவலை"

"எதுக்டாது வியாபாரம் செய்யவா? இல்லை..."

என்னதம்பி நீவேறி, ஜனுரல் இருக்கறபிள்ளையாருங்களுக்கல்லாம் ஒடைக்க வேணுமா? அதுக்குத்தான்.

புல்ஸ்டாப்! வரதா கொஞ்சம் மெதுவாபேசேன்! இதுவேறே நின்தக்காலத்து சீர்திருத்த வாதின்கூதுலே விழுந்திடப்போவது - என்றார் சிந்தன். சிரிப்புக்குக் கேட்பானேன்? அப்போது-

உறுமிக்கொண்டே ஜீப் காரோன்று வந்துநின்றது. அதினின்று போலீஸ்கமிஷனர் நாகராஜன் கீழிறங்கி மேல்படியை நோக்கிச் சென்றார். சிந்தனும் அவரை வரவேற்றார்.

"மிஸ்டர்சிந்தன்! எல்லாம் ஒரே புதிராக இருக்கின்றது. தயை செய்து விளக்கவேண்டும்."

இல்லாவிடில் என்னை விட்டுவைப்பிரிகளா? கேளுங்கள் என்றவாறு கூறஆரம்பித்தார். இடியட்டோ பூனைபாரைதன்மடியில்வைத்து அதன்தலையைத்தடவியவாறே செவிசாய்க்கலானன்.

“அன்ற அஜீர்னபவான் ஹோட்டலிலே சாகம்செய்த அந்தமுரடன் ஒருபிச்சைக்காரச் சிறுவணையும் தூதாக அனுப்பினான்”  
எப்படி? .....

எச்சில் இலை பொறுக்குவதுபோல அவனை நடிக்கச்செய்து அதன் மூலம் ஹோட்டலின் ரகசியங்களையறிந்து மட்டந்தட்டச்செய்த சூழ்சி. எப்படி உங்களுக்குத் தெரியும்?

அவர்களதுநடிப்பும் கைக்குட்டையும் என்னை சந்தேகமுறச் செய்தது. பின்பு என்னை ஹோட்டலில் தாக்கிய அதே ஆசாமியைத்தான் “மேதாவி” வேடத்தில்சென்று வைரமாளிகையில் தாக்கினேன்.

கட்டாரியில் ‘S’ என்றிருப்பதின் அர்த்தம்?

‘S’ மனிதனும் அந்தக்கூட்டத்தின் தலைவர்களில் ஒருவனுகும். அவனைக் கைதுசெய்யவில்லையோம்!

என்? முதலைவடிவில் கிடந்தவன் யாரென்று எண்ணுகின்றீர்கள்? நான் முதலையின்காலை மிதித்ததும் ஒருவன் உள்ளே கிடந்தான். அவன் தான் ‘S’ மனிதன்!

திருப்பூர் பரமசிவம் டாக்டரைக்கொன்றது ‘S’ மனிதன்தானு? சந்தேகமில்லாமல்!

கொலைசெய்துவிட்டுத் தலையை மறைப்பானேன்?

அது அவர்களது சம்பிரதாயம். அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலைக்கும் அத்தாட்சியாகத்தான் அந்தக்குகையில்தலைகள்தொங்கினவே. டாக்டரின் தலையைப் பார்த்தீர்களா?

அதுமட்டுமல்ல சேட்டபொலின்தலையையும் பார்த்தேன்.

பதுமையான இடியட்ட எப்படி மீண்டான்?

அங்கு வைக்கப்பட்டிருந்தவைகள்பாவும் மாயப்பதுமைகள். அதைத் த்தொட்டால் அதேபோல மாறிவிடவேண்டியதுதான். அந்த மாய சத்தி ஒரு மாணிக்க அரவத்திடமிருக்கிறது. அதை நீக்கினுல்தான் மீள முடியும். அதன்படி செய்யவந்தான் இடியட்ட மீண்டான்.

தப்பிச்சென்ற சாயக்கார சந்தானமும் - அவனுக்கு உடந்தையான அமாவாசையும் என்ன ஆனார்கள்?

இருக்கிறீர்கள் நாம் கைதுசெய்த கும்பலில். நாளை விசாரணையின் போது காட்டுகிறேன்.

இரும்புமனிதனிடத்தில் நீங்கள் நடந்துகொண்டவிதத்தை நோக்கும் போது அவனுக்கும், உங்களுக்கும்? ...

உறவு என்கின்றீர்களா? ஹஹஹஹா! .... நன்றாக்கச்சொன்னீர்கள் சார்! இதோபாராங்கள். நாம் அந்தப் பாழடைங்க கோவிலிலே கண்ட ரகசியவிவரங்கள்! இதுதான் எனக்கு உதவியது. என்ற ஒருகுறிப்புத்

தானோயும், ஒரு புகைப்படத்தையும் கமிஷனரின்மூன் வீசினார். மன்னி யுங்கள் மில்டர் சிந்தன். சும்மா தமாஞாகக் கேட்டேன்.

கேள்வுகள்ஸார்! அந்த ஜாலத்தீவினில் ஐஞ்சாண்டுக் கொருமறை வனகாளி விழா நடத்துவார்கள். அப்போ சுதான் ஆத்தீவின் அதிபவன் இரும்புமனிதன் தனுஷ்டம்பின்மீது பேரர்த்தியுள்ள இரும்புக்கவசத்தை நீக்கிவிட்டு மகங்களுடிப்பான். அப்போது பார்த்து காரியத்தைச் சாதித்தால்தான். இல்லையேல் முடியாது.

சொங்க கொலை! கொல்லோ! அனால் நடத்துவதோ வனதேவனதை விழாவா? இத்தகைய அயோக்கியர்களுக்குமாக கடவுள்கிணைப்பிருக்கிறது எல்லாம் வேஷக்கார உலகம்தானே ஸார்!

இதற்கிடையில் இடியட்ட அரிமம் கேள்விகள் கேட்டிருப்பான். அத்தனைக்கும் கணக்காது பகிலீத்தக்கார். மேலும் பல கேள்விகளைக்கேட்டுத் தெளிவடைந்தார் டேலீஸ் கமிஷனர் நாசராஜன்.

எனக்குவந்த தகவலின்படி சொர்ணபுரி மிராக தர்வீட்டில் பகலி வேயே பறிபோய்விட்டதாம். அதித்தகாரர்ம் போகவேண்டும்.

என்ன இருந்தாலும் இது புதோசமானவேலை மில்டர் சிந்தன். எல்லோரும் தக்கம் வேலையைப்பற்றி இப்பமத்தான் குறுகின்றனர். நாய் வேஷம்போட்டால் குறைத்துத்தானே ஆகன்றும்.

என் நம்ம சின்னப்பைபன் இடியட்டை பழக்குங்களேன் துப்பாறியும் தொழிலுக்கு?

அவனுக்கு சமையல்தறையை ஆராய்ந்துபார்க்கவே நேரமில்லையே! என்று வாய்மூடிமுன்...

மனிதனுக்கு இது உண்டு. தலை ஒண்ணை! கால்ரெண்டு! அப்படுண்ணு ஒன்றை? ரெண்டா? என்றவாறே வரதன் கையில் குறுக்கெழுத்துப் போட்டிக் கூப்புப்பள்ளிடான் வந்தான்.

வன்டாவரதா உள்ளையும் இந்தச்சளியன் பிடிச்சுக்கூட்டதா? என்றார் சிந்தன். கமிஷனரோ இதுகேட்டுச் சிரித்தார்.

அப்படியில்லேதம்பி. இப்ப இருப்பு மனுசனைப் புடிச்சிட்டுல்ல. ஒனக்கு சர்க்காருலே ஆயிரபாயிரமா அள்ளிக்குவிப்பாக்க. ஆன எனக்கு யாரு கொடுக்கப்போரு. அதனால்தான் இந்தக்குறக்குவழியிலேபோக ஆரம்பிச்சேன்.

போடமண்டிரோ! வெறும் சைபரா அள்ளிக் குபெபானுக வாங்கிக்கோ. “அதுகிடக்கட்டுமதம்பி! இன்னிக்கிருந்து விரதமிருக்கப்போறேன்.

என்டா, “ஆகஸ்டு தியாகியிலே” நியும் ஒரு அங்கமா? உனக்குக் கிடைத்த ஐஞ்சு ஏக்கரும் போயிற்று?

கேலிபோதும்தம்பி! நான் என்ன சொன்னாலும் உடனேயே எடுத்துப்பேசிடற்றேயே! என்று அலுத்துக்கொண்டான் வரதன்.

கமிழனர் ஸார்! நம்மவரதனின் தயாரிப்பான காப்பியை நீங்கள் ரசித்ததில்லையே!... இன்று சாப்பிட்டுப் பாருங்களேன்!...

வேண்டாம் மிஸ்டர்சிங்கதன். கான்ஸப்போதுமே காப்பியோ, மயோ எதுவுமேகுடிப்பதில்லை. சிற்கில் சமயங்களில் நண்பர்களை திருப்திப் படுத்துவதற்காக நடிப்பேன். அவ்வளவதான்.

சபாஷ்! கமிழனர்ஸார் தேவலையே! என்றார் குறும்புடன் கிங்கதன். அப்போது, சமையிற்கட்டிலிருந்த பாயாச பாத்திரத்தை தூக்கிவங்கு அவர்களின் மூன்றால் வைக்தான் இடியடி. எங்கும் ஒரே சிரிப்பொலி. அப்புறம் கூறுவார் வேண்டுமோ? அன்று நடந்த பாராட்டு விமானில் வார்க்க! கோஷார் வாஜைப்பிளின்தது. கிங்கதனின் புசும் பரவியது நாடெந்துக்கூடிய சமையிற்கட்டிலிருந்த முறைக்குமாலையை ‘இடியெட்டின்’ கழுத் தில்லைப்பாட்டுக்காம் சபையில் ஒரேசிரிப்பொலி கிணம்பியது. ‘தமிழ்மணி’ ‘ஏரோஸ்கோ’ போன்ற நாளிதழ்களைவார்க்கும் பக்கமாகப் பாராட்டி எழுதிவிடுகிறது. அனாலும் அழிந்தது. அங்கிரமம் தொலைந்தது. நாட்டுமல்ல அமைதி அரசோச்சியது!

### முடிவென்ன?

கொள்ளீக்காரர்களால் அழிக்கப்பட்ட ஜார்களானத்தும் புதுப்பிக்கப்பட்டன.

ஏறிகொடுத்தவர்களின் பொருள்கள் திருப்பிக் கொடுப்பட்டன. சாயக்கார சந்தானத்தை அப்பாக்கிமுனையில் வைத்து மிரட்டியதில் மேலும் பலரகசியங்களை அறிக்கொண்டனர். அக்கட்டத்தார் மொத்தம் 516 பேர்களைந்தும் தெரியவந்தது. கைதானவர்கள் 356 பேர்கள் போக மீதிப்பேர்களும் கைக்கூசெய்யப்பட்டார்.

சந்தானக்காரர்களும், அமவாகசுக்கும் நல்லதண்டனை கிடைத்தது. இரும்புமனி கிணாயாம். குதிரைப்படையின் தலைவனுன் ‘D’ மனிதனையும் விசாரிக்கு சட்டப்படி தூக்கிவேல்க்கப்பட்டது. மற்றுமுள்ளோரில் பலருக்கு பாதாளக்கிரையும், சில ஈக்குக்கடுமையான தண்டனையும் கிடைத்தது. மற்றும்பலரை நாடுகடத்தினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக குற்றவாளிகளைக்கொண்டே ‘தமிழ்புரி’ என்றதொரு புதிய ஊரை நிர்மாணித்து அங்குபல தொழிலகங்களை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்  
மெய் வருத்தக் கூலிதரும்.

ஆம்! அத்தமேதயின் தமிழ்மறை என்றுமே மாறுபடாது!

# அன்புடை!

**முழு அன்பர்களே!**

முன்னுரை பின்னுரையாகிவிட்டதெனென்று வியக்கின்றீர்களா? போதிய அவகாசமின்றி யான் இன்னலுற்றபோதும் உங்களுடைய அன்பின் சக்தியே என்னை “ஜாலத்தீவை” என்னும் இத்தொடர்க்கதையை எழுத்தத்துண்டியது. சுருக்கியே உங்களுக்குப் படைத்துள்ளேன். உங்களுடைய அபிப்பிராயத்தை ஒரு அஞ்சலட்டையின் மூலம் அறிவிக்கும்படி வேண்டுகின்றேன். “சரோஜா”-வைப்புகழந்து ஒரேயடியாக எழுதிக்குவித்துவிட்டார்களே! யானெழுதும் கதை, கட்டுரைகளில் பெரும்பாலும் பெரிய இடத்தையே தாக்குவதேன்? என்ற ஒருதமிடி எழுதியுள்ளான். குறை எங்கிருப்பினும் சரியே. அதைக்கூறித் திருத்துவ சூதானேயன்றி எவர்மேலுமுள்ளகுரோத்தால்ல! புத்தக வெளியீடு பற்றி பலர் கேட்டுஎழுதுகின்றனர். போதிய வசதிகளிறுந்தும் ஒருசிலகாரணங்களினால் தற்போதைக்கு யானே மறுத்துவிட்டேன். அம்முயற்சி பின்பு மேற்கொள்ளப்படும்.

“வெற்றிமணி” யை எட்டுத்திக்கிலும் வேகமாக ஒலிக்கச்செய்வதற்கு: உங்களுடைய ஆதரவுதான் அதிகம்தேவை! “ஜாலத்தீவை” வெளியிட்டு “வெற்றிமணி” ஆசிரியரவர்களுக்கு என் நன்றி! அடிக்கடி யாம்மணியின் மூலம் சந்திப்போம். அரூபமான இறைவன் அதற்கான சக்தியையளிப்பாரென்று நம்புகின்றேன்.

**முழுங்கு முத்தமிழ்!**

தே. உ. பள்ளி  
சின்னோபட்டி, தெ. இ.

வணக்கம்.

அன்பன்  
கா. நமிழ்ந்தமிழ்

**M.O. MURUGESAPILLAI & SONS**

PRINTERS & BOOK SELLERS

எங்களிடம் தங்கட்குத்தேவையான பாடசாலைப் புஸ்தகங்களும், உபகரணங்களும், துப்பறியும் நாவல்களும், அறிவுக்குகந்ததால்களும், மற்றும் தமிழ்வாணன், வரதாசன் ஆகியோர் எழுதிய பலவித நால்களும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

**மறவுதீர்கள்!!** தினதந்தி, டம்ஸ் (Times of Ceylon) தமிழ்சினிமா, அம்புலிமாமா, கல்கி, குழுதம், விகடன், கல்கண்டுபோன்ற வாரப்பத்திரிகைகளும் எம்மிடம் நேரிலோ, தபால் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

**M. O. MURUGESAPILLAI & SONS,**  
**AMBAGAMUWA ROAD,**  
**NAWALAPITIYA.**

# தமிழ்த்துவம்

(ஆர். ஆர். என் ஜார்ஜ், பி. ஏ பிள.)

## காட்சி 5

**இடம்:-** ஆனந்தனின்விடு.      **காலம்:-** மாலை 6-மணி.

டாக்டர் கொடுத்துச்சென்ற மருந்தைத் தயாராகுக்கூக் கொடுக்கக் கோப்பையில் ஊற்றுகிறோன். ஆனந்தனின் தயார் முனிக்கொண்டேயிருக்கிறார்]

**ஆ:-** அம்மா! இந்தமருந்தைக் குடிக்காவிடுகள். இன் நூம் ஒருவாரத் தில் நல்ல சூமாகிவிடும். டாக்டர் சொன்னார்க்க. அவருமிராம்ப நல்லவரம்மா! உட்காவக்குக்காசுகொடுத்தே கன். என்னிக்கொடுக்க வேண்டாமென்று சொல்லிட்டு அவரே கொடுத்துட்டாரம்மா!

[தயார் மருந்தைக் குடிக்கிறார்]

**தா:-** அமாம், ஆனந்தா! கடவள் நம்மைக்கூவிடமாட்டார். கடவளே மடித் தூபங்களில் நமக்கு உதனிசெய்கிறோ?

**ஆ:-** அம் அம்மா! அன்று அந்தவியாபாரியார் தீ- தூபாப்கொடுத்தார். இன்று டாக்டர் முக்கியவேலைகளைபெல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்து உதவிசெப்தார். இவையெல்லாம் கடவுளுடைய உதவிகள் தான்.

[அனந்தனின் ஆசிரியர் வருகிறார்]

**ஆ:-** (மிகுந்தமியாதையுடன்) வணக்கம்சார்! சார்! உட்காருக்கள். (தயாரைப்பார்த்து) அம்மா! அம்மா; இவர்தான் எங்கார்.

**ஆ, தா:-** (கைகூப்பிக்கொண்டே) வாங்க ஜபா! (இருமுகிறார்) ஆனந் தன் அங்குமிடுங்களோப்பற்றிச் சொல்லுவான்.

**ஆடி:-** தான் சொன்னுவந்த ஆரஞ்சுப்பழங்களை ஆனந்தனிடம் கொடுக்கிறார் அனந்தா! அம்மாவக்கு உடம்பு இப்பொழுது எப்படி இருக்கிறது? சுந்தரம் இன்று உன்னைப் பார்த்ததாகச் சொன்னான். பன்னிர்கூடத்திற்கு வாராட்டேனென்று சொன்ன பார்மோ?

**ஆ:-** சொன்னென் சார்! அம்மாவக்கு உடம்பசரியாகிவிட்டால் வந்து விடுவேன்.

**ஆசி:-** அம்மாவக்கு மருந்து வாங்கிக்கொடுக்கிறாயா?

**ஆ:-** இன்றைக்குத்தான்சார்வாங்கிக் கொடுத்தேன். டாக்டரும் வந்து புட்டுப் போனாரு.

**ஆசி:-** அப்படியா! டாக்டர் என்ன சொன்னார்?

**ஆ:-** ஒன்றும் பயமில்லையாம்சார். ஒருவாரத்தில் குணமாகிவிடுமாம். ஒசியும்போட்டு, மருந்தும் கொடுத்தார்சார்.

**ஆசி:-** (அனந்தனின் தயாரைப்பார்த்து) ஒன்றுக்கும் கவலைப்படாதே யுங்க அம்மா.

[அனந்தன் எங்கோ வெளியில் செல்கிறார்]

**தா:-** எனக்கு ஒண் னும் செய்யாதுங்க. ஆனால் எனக்காக என் பிள்ளை படும்பாடுகளோத்தான் பார்க்கச் சிகிக்கலை. (பெருமூச்சவிடுகிறுன்) சுமைதூக்கி கூலிவேலைசெய்து என்கண் னு கஷ்டப் படுகிறோன்.

நாங்க இருந்த நிலை என்ன...? அவர்மாத்திரம் பர்மாவிலிருந்து வந்திருந்தால்... என்ன செய்வது, எல்லாம் விதி. [இருமுகிறுன்]

**ஆசி:-** கவலைப்படாதேயுங்க! நல்லகாலம் கட்டாயம் வரும். ஆனந்தனை நான் கவனிச்சுக்கிறேன். ஆனந்தா!... எங்கே போயிட்டான்?

[ஆனந்தன் ஸோடாப்புட்டியுடன் வருகிறுன் வெற்றிலைபாக்கும் கையிலிருக்கிறது.] என்ன ஆனந்தா இது?

**ஆ:-** (தலைகுளிந்துகொண்டே) ஒண் னுமில்லைசார். ஒரே ஒரு ஸோடா தான். குடியுங்கார். [ஆசிரியர் பானத்தை அருந்துகிறுங்]

**ஆசி:-** ஆனந்தா! போயிட்டுவாரேன். அம்மாவைக் கவனமாப்ப பாத்துக்கோ.

**ஆ:-** சரிக்கார்.

**ஆசி:-** (ஆனந்தனைன் தாயாகைப்பார்த்து) போயிட்டுவர்தேனம்மா!

**தா:-** (கைகூப்பிக்கொண்டே) நல்லதுங்க. [ஆசிரியர் போகிறுங்]

### காட்சி 6

**இடம்:-** மதுரையில் வேஸ்டேஷனின் முன்னுளுங்கள் மைதானம்.

**காலம்:-** மாலை 4 மணி.

(மைதானத்தின் தென்புறத்தில் ஒருமலையானத்து வித்தைக்காரன் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறோன். அவனைச்சுற்றி பெரியகூட்டம், இளமையுள்ளத்தின் ஆஸைபால் ஆனந்தன் கூட்டத்தில் முன்றியடித் துக்கொண்டு ஒருவசத்தியான இடம் பிடித்துக்கொள்கிறோன். அவன் துபக்கத்தில் நாகரிகவாசிப்பெறுகவன் கழுகுப் பார்வையுடன் கூட்டத்தை நோட்டமிட்டுக்கொண்டிருக்கிறோன்.)

வித்தைக்காரன். [டம்...டம்...டுமீம்...என்று டமாரத்தை முழுக்கிக்கொண்டே] வெசுமானப்பட்டமகாஜனங்களே! படே, படே சீமான்களே! லேடு அண்ட ஜென்டில்மென்! எல்லாரும்வாங்க...வாங்க... ஓ! மலையாளத்துப்பரவதி, மாகாளி, மகேஸ்வரி, அரே...கீர்ம் ஓம் (டம்-டம்...குடும்...குடும்) இந்திராஜாலம், மந்திராஜாலம், தந்திராஜாலம் மகேந்திராலம், “அத்தரவித்தைகளும், ஈமலையாலத்துமாதவன்டே கைக்குள் அடக்கமான” எல்லாரும் ஒண் னு சைத்தட்டுக்கோ! (கைதட்டுக்கூர்கள்).

**விதி:-** சபாஞ் (சிட்டியடிக்கிறுன்) கனதனவான்களே! நோக்க னும். என்டே மாஜிக்கள் - காசுபணம்வேண்டேகளினோக்கனும். களி நோக்கி காசுகொடுக்கோ! ஒண் னு ஜோராகைதட்டுங்கோ. (எல்லாரும் கைக்கூட்டுக்கூர்கள்)

[ஆனந்தன்பக்கத்தில்னின்ற ஒருபெரியவுர் திடீரென்ற பெரியசத்தம் பேர்ட ஆரம்பித்துவிட்டார்.]  
பெரி:- ஐயோபோச்சே! எம்பணமேல்லாம்போச்சே! பாவி எவ்விடை திருடிட்டானே! ஐயோ! கொஞ்சமுக்கியிருந்ததே. போச்சே பாருங்கசார், கொஞ்சம்பாருங்க, பிளிஸ்!

ஆனந்தனின் பக்கத்தில் நின்ற நாட்டிக் வாலிபன்:-

இந்தப்பதான் சார்! [ஆனந்தனை! இடுக்குக்கொண்டி] நான் அப்போவ நோட்டபண்ணினேன். ஏண்டா ராஸ்கல்! எங்கேட உள்ளொலையாக் காட்டுறே? பணக்கை எட்டாடா [ஹக்கிறோன். அனந்தன் வைமிடுகிறோன், வாலிபனது பேச்சைகம்பி நாலீந்து பேர் அனந்தனை அடிக்கிறார்கள்]

அ:- ஐயோ அம்மா! என்னைக்கொல்லுவன்களோ! நானைதிருட்டவீங்க எனக்கு வண்ணுமே தெரியாதுங்க. [குகறி அழிகிறோன்] அம்மா அண்டவா!...

வாலிபன்:- ஏண்டா நாயோ! அண்டவனைவேற்றேதேறியா? உன்னை என்னசெய்கிறேன்பார். [அடிக்கையை ஒங்கிறோன். தூரக்கிலிருந்தே எல்லாவற்றையும்ராணி க்கூக்கொண்டிருந்த போலீஸ் காரன் ஒடிவாந்து வாலிபனது கைப்பொடிடக்கூக்கொண்டான்]

போ:- ஏய்யா! என்கின்னப்பையைனப்போட்டு இப்படி அங்கிறே? நாக.வா:- இன்னை என்னந்க! நாலுபோர் கூடுற இடமொல்லாம் “ஒக்காக்கெட்டு” தொந்தரவுன்ன என்ன செப்பயச் சொல்லிறீங்க!

[அனந்தன் அராக்கொண்டே நிற்கிறோன்]

போ:- [வாலிபனைப்பார்த்து] உங்பேரென்னசார்?

வா:- நங்படையரெதுங்குங்க! களவுகொடுத்தவர் அவர். களவு செய்தவன் இவர்! [அனந்தனைக்காட்டுகிறான்]

போ:- அனாக்கிச் சீங்க! பொதுஜ்ஜாங்கநுடைய தலையிருந்தாத்தானே குற்றங்களைக்கண்டுபிடிக்கப்பட்டியும். திருடர்களை ஒழிக்கப்பட்டியும். உங்களைப்போன்ற வாலிபர் கொஞ்சம் கிடைச்சா குற்றங்களை ஒழித்துவிடலாம்! [போலீஸ்கார் கேவியாகச்சிரிக்கிறார்]

வா:- [கலவாத்தோடு] என்னசொல்லிறீங்க?

போ:- [பளார் என்று அவன்கன்னச்தில் ஒரு அடிகொடுத்துக்கொண்டே] அயோக்கிய நாயே! மிக்பாக்கெட்டு மதுரைமணி என்று உன்னை எனக்குத்தெரியாதாடா? போலீஸை எத்தனை நாளைக்குட ஏமாத்துவே! [அடிக்கிறோன்]

போ:- (ஆனந்தனை முதுகில் தட்டித்தொண்டே) அழாதேதம்பி. போவிட்டுக்குப்போ. கிழிஞ்சசட்டைபோட்ட உன்னைத் திருட்டு

கவும், கோட்டும் சூட்டும் போட்ட இந்தத்துறையை சீர்திருத்த வாதியாகவும் இனி இந்த மகாஜனங்கள் நினைக்கவேமாட்டார்கள். நீ போதம்பி. [ஆனந்தன்போகிறோன். பிக்பாக்கெட்ட மணி திடீ ரென்று தப்பி ஓடுகிறோன். போலீஸ்காரனும் ஜனங்களும் அவரைத்துரத்திச்சென்று பிடித்துக்கொள்கிறார்கள் பிக்பாக்கெட்ட நன்றாக அடிவாங்குகிறோன். அவனது புஷ்கோட் கிழித்துபோகி கிறது. அவனை விலங்குமாட்டி இழுத்துச்செல்கிறோன் போலீஸ் காரன்.]

[தொடரும்]

## பிரியாநண்பர்கள்.

என்று “பாலிலிருந்து நீரைப்பிரித்துவிடும் அன்னப்பரட்சி இவ்வகில் இல்லை” யென்றவதத்து கிழம்பியதோ. அன்றே பாலம் நிரும் இணைப்பியா நண்பர்களானார்கள். இனிமேல் தங்களைப் பிரிப்பதற்கு ஒருவருமேகிடையாது என்று இறுமாந்திருந்தனர்.

இப்படியிருக்கும் காலத்திலே இருப்பதாம் நூற்றுண்டுவந்தது. கோபாலன் என்ற பாற்காரனும் தோன்றினான். அவனுடையதொழில் பாலைக்கறங்கு, தண்ணீர்கலங்கு வீடுகளுக்கு விற்பதாகும். ஒருநாள் வழக்கம்போல் நண்பனேடு கூடியபாலை நவீதராசனின்வீட்டிற்கொடுத்துவிட்டுச்சென்றனன். நிருக்குச் சந்தோஷம் உண்டாகியது. உடனே அதுபாலைப்பார்த்து “எனதாருமிர்நண்பா, உன்னுடைய சேர்க்கையாற்றுனே என்னிடும் இவன் விலைகொடுத்துவாங்கினான். உன்னாற்றுனே என்னுடையமதிப்பு உயர்ந்தது. ஆதலால் என் உயிர் போகும்வரை உன்னைமறக்கவேமாட்டேன்” என்றது.

இச்சம்பாத்தினையைக்கேட்ட நவவிக்குக் கோபம் வந்தது. “உங்களை இதோ பிரித்துவிடுகிறேன் பாருங்கள்” என்ற மனதிற்குள் கருதிக் கொண்டு அங்நீர்கலந்தபாலைக் காய்ச்ச ஆரம்பித்தான்.

பாத்திரத்தில் சூடு ஏற ஏற பாலில் கலந்திருந்த நீரின் ஆவி போக ஆரம்பித்தது. தங்களைப்பிரிப்பது தண்ணீக்கொதிக்கவைக்கும் நெருப்பை என்றுபால்வினைத்தது. அதற்கு நவவியினுடைய வஞ்சனை தெரியாது. கோபக்கொண்டபால் நெருப்பைப்பார்த்து “நெருப்பே! என்னுடைய இணைப்பியா நண்பனுகிய நீரை என்னிடமிருந்துபிரித்த உன்னை அவித்து விடுகிறேன்” என்று ஆவேசமாகச் சொல்லிக்கொண்டே நெருப்பை அணைப்பதற்கு தண்ணுடைப் படையாகிய நரையுடன் பாத்திரத்தில் வெளியில் களம்பி நெருப்பை அணைக்கப்போனது.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த எவ்தோசனுக்குப் பாவமாக இருந்தது. இனைபிரியாத நண்பர்களைப் பிரித் துவைப்பது எவ்வளவுகொடுமை என்று அப்பொழுதுதான் உணர்ந்தான். உடனே அவன்பொங்கிவரும் பாலை நோக்கி “பாலை ரொம்பக் கோபம்கொள்ளாதே. என்னை மன்னித்துவிடு. இதோ உன் நண்பனைக் கூட்டிவந்து உன்னுடன் சேர்த்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே செம்பிலிருந்த நீரைப் பாலில் ஊற்றினான்.

தன் நண்பன் வந்து சேர்ந்ததைக் கண்ட பாலிற்குச் சந்தோஷம் உண்டாகியது. உடனேதன்னுடைய போர்முஸ் திப்புகளைக் கைவிட்டது. பின் தன் நண்பனுடன் அளவளாவத்தொடங்கியது.

“பிரிந்தவர் கூடினாற் பேசுவும்வேண்டுமோ”

[எம். மரணிக்கம், கதிரேசன் கல்லூரி, நாவலப்பிட்டி]

## எதுவேண்டும்?

[அ. இாமநாதன், நே. உ. பள்ளி, சின்னாப்பட்டி.]



1. நல்லவை யென்றுமே சொல்லிட வேண்டும்,  
அல்லவை தம்மையே நீக்கிட வேண்டும்  
பல்ல வைக்கில் பயின்றிட வேண்டும்  
சொல்லிய வண்ணமே செய்திட வேண்டும்.
2. உள்ள நாறுதி உணர்ச்சியும் வேண்டும்  
கள்ள மிலா வள்ளாம் கண்ணியும் வேண்டும்  
எள்ளி யிகழ்ந்திடாப் பண்டுமே வேண்டும்  
வள்ளல் நற்றங்கமை யிருந்திட வேண்டும்
3. நெஞ்சிலே புன்னமை யகற்றிட வேண்டும்  
வஞ்சின மென்று மொழிந்திட வேண்டும்  
தஞ்ச மேழையருக் காகிட வேண்டும்  
தன்மான விரராய் வாழ்ந்திட வேண்டும்
4. ஏழைக் கிரக்கமே காட்டிட வேண்டும்  
எல் லோரு மொன்றென எண்ணிட வேண்டும்  
கோழைத் தனத்தை வெறுந்திட வேண்டும்  
குங்கெனப் பண்பினில் வளர்க்கிட வேண்டும்

## எமதுவர் புங்குடேவு

(கு. சோமசுந்தரம், அரசினர் ஆங்கிலபாடசாலை, புங்குடேவு)

சப்ததீவுகளின் மத்தியில் 2<sup>வ</sup> சதுர விள்டீரனாம் உடையதாய் நாற் புறமும் கடலாற் சூழப்பட்டு நற்சவாத்தியம் உடையதாய் விளங்குவதை எமது தாயகம் புங்குடேவு. இத்தீவு அம்பலவாணர்தாம் பேரதிபால் லீடன் தீவுடன் இனைக்கப்பட்டு இருக்கின்றது. யாழ்நகருக்கும் புங்குடேவுக்கும் 18 மைல்தூரம். இத்தீவில் தெண்ணீ, பலீர, முதலியன உண்டு. காய்கறித்தோட்டங்களும் உண்டு. மண்வளம் இருந்தாலும் மழுவளமில்லாததால் மக்கள் முயற்சியின் பயனை உடையானு போகின்றனர். இத்தீவு 12 வட்டாரங்களாகப் பிரிச்சப்பட்டுள்ளது. கிராமத்துக்கங்களுடைய வருவாருமானம் 8 ஆயிரம் ரூபாவாகும். இங்கு 1<sup>வ</sup> பாடசாலைகளுக்கு ஒரு தபாற்கந்தோரும் 3 உபதபாற்கந்தோருக்கும் ஓர் சிறந்த அரசினர்வையித்திய சாலையும் உண்டு. இத்தீவைத்தாயகமாகக் கொண்டோரை ஈழத்தின் எப்பகுதியிலும் காணலாம். இங்கு சாநக முன்னேற்றச்சங்கங்கள் மக்களுக்குச் சேவை செய்துவருகின்றன. நாட்டிலே நடமாடும் மூடக் கொள்கைகளைத் திரிப்பதுடன் மஸ்கையரும் வாலிப்பரும் சாதி வேற்றும்மையெனதிர்த்து ஹரிசன ஆலயப்பிரவேசத்தை ஆசுரித்து சனகாயக நீதியில் உணர்ச்சியுடன் வாழ்கின்றனர். இத்தீவுமக்கள் 4-வருடங்களுக்கு முன் சிலப்பதிகார விழாவை நடத்தினார்கள் சிலவருடங்களுக்குமுன் சோம்பிக்கிடந்த எமதீவுமக்கள் தீப்போ விழிப்புணர்ச்சிபெற்று கல்வி, அரசியல் ஆகிய வற்றில் தீவிரபங்கு எடுக்கின்றனர். அமிழ்தினுமினிய எம் தமிழ் மொழி இத்தீவில் அழியாது நிலைக்க எமதீவுமக்கள் அரும்பாடுபடுகின்றனர்.



# மாணவர் மன்றம்

**அன்பார்ந்த மருமக்களே!**

பாடசாலை விடுமுறைகாலமாக இருந்ததால் 1-5-57 இதழ் உரியகாலத்தில் கிடைக்காதபடியால் கட்டுரைப் போட்டியில் பங்குபற்ற முடியாதபோய்விட்டதாகவும் முடிவுதிக்கிடையைப் பின்போடும்படியும் பல மருமக்கள் எழுதியுள்ளனர். எனவே கட்டுரைப் போட்டி முடிவு திகதி 20-6-57 ஆகும். வெற்றிமணியில் காதல் கதைகளோ கட்டுரைகளோ இல்லாததால் பல மாணவர்கள் சந்தாராகச் சேரப் பின்னிற்கின்றனர். வெற்றிடனி மாணவர் பத்திரிகை. மாணவர்களைத் தப்பான வழியிற்கொலைத்த வெற்றிடனி விரும்பவில்லை. வெற்றிமணியின் வளர்ச்சி மாணவர்களின் ஆசாரிலைதான் தங்கியுள்ளது. பிரதியின் விலையை 15 சதமாகக் குறைத்தனர்களாம்.

மணிமாமை

## புதிய அங்கத்தவர்கள்

236. சௌ. க. நாகரத்தினம், 384, நல்லூர் சந்தை, யாழ்ப்பாணம்
237. சௌ. ம. மகேஸ்வரி, 388/4, நல்லூர் சந்தை, யாழ்ப்பாணம்
238. ஏ. என். பி. செய்துநியாஸ், அ. ஆ. பாடசாலை, புத்தளம்.
239. அ. சதாசிவம், C/o. ரேஹு-ஞை வேநாட்டல், அம்பாரை.
240. ந. விஸ்வநாதன், (தமிழ் மணியன்) C/o ஏ. பி. ரெ. நல்காழு சேட்டியார் அன் சன்ஸ். கிண்ணளபட்டி, தமிழ்நாடு.

## கட்டுரைப்போட்டி முடிவுதிக்கு 20-6-57

தமிழ்நாட்டு சாம்மோளியாகக்கொண்டவர்கள் கிங்களத்தை கற்பதனால் வருங்காலத்தில் பயன் அடைவார்களா? திதுதான் விஷயம். இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ உங்கள் அபிப்பிராயங்களை 175 சொற்களுக்கு மேற்படாது எழுதியன்றிப்புக் காலத்தின் மாணவர் மன்ற அங்கத்தவர் சஞ்ச 20-6-57க்குமின் அங்கத்தவர்களாகச் சோந்தின்றவர்களும் இதில் பங்குபற்றலாம். ரூபா 3, ரூபா 2 பெறுமதியான இரண்டு புத்தகப்பரிசுகள் கொடுக்கப்படும்.

## ஐாலத்தீவு - வீரவாள்

அபிமானத்திற்குரிய க. தமிழ்நம்பி எழுதிய ஐாலத்தீவு, வீரவாள் ஆகியன வெளிவந்த பிரதிகள் உண்டோ எனப்பலர் கேட்கின்றனர்.

வீரவாள்:- 1-4-56, 1-5-56, 1-6-56 (மூன்றுபிரதிகள்) 30 சதம்

ஐாலத்தீவு:- 1-10-56 - 1-6-57 (ஏழுபிரதிகள்) 70 சதம்.  
இந்தப்பிரதிகள் தேவையானால் உரிய முத்திரைகள் அனுப்புக. மற்ற பழைய பழைய பிரதிகள் உண்டு.



## நந்தவனக்காட்சி

(செல்வி. க. நாகரத்தினம், நல்லூர்.)

அன்று தைமாதம் புனர் பூசத்திருநாள். நானும் என்தோழியும் நந்தாவனத்திற்குப் போக விரும்பினேன். மாலை நான்குமணிக்குப்புறப் பட்டுத் தென்திசை நோக்கிச் சென்று நந்தாவனத்தை யடைந்தோம்.

அங்கே நாங்கள் கண்டது என்ன? உள்ளத்தைக்கவரும் உன்னத மான காட்சி. இயற்கையன்னையின் எழிலைக்கண்டு மகிழ்ச்சிதோம். பச்சைப்பசேலென்ற புற்றுரைகள் பார்க்க அழகாக இருந்தன. வெள்ளிய மேகங்கள் வானத்திற்பறந்தன. சில வினாடி சென்றதும் மெல்லிய நீர்த் துளிகள் ஆண்டும் ஈண்டும் வானத்தினின்றும் வீழ்ந்தன. அதிசயத் துடன் மேலே பார்த்தோம். கார் மேகத்தினிடையே கதிரவன் கசிர் கனைச் சொரிந்தான். நாங்கள் மழைவருமோ என எண்ணினேம். ஆனால் மழைவரவில்லை. தோகைமயில்கள் ஆனந்த நடனமாடன. மந்தபாருதம் நறு மணத்துடன் மேல்வெளி விசியது. வானத்திலே கொக்குகளும் நாரைகளும் மற்றும் பறவைகளும் உயரப்பறந்து கொண்டிருந்தன.

நந்தியாவர்த்த மலரில் வண்டுகள் ரீர்காரம் செய்துகொண்டு தேன் பருகிச் செல்கின்றன. சில வண்டுகள் மதுவண்ட மயக்கத்தால் மபங்கிக் கிடக்கின்றன. வாருங்கள்! வாருங்கள்! என்றநைப்பதுபோல மல்லிகைமலர்கள் மலர்ந்திருந்தன. நாங்கள் இருவரும் மான் குட்டிகள் போலத் துள்ளிக்கொண்டு தடாகக்கரையை நோக்கி ஒழினேம். “என் பிரிய நாயகன் சென்றுவிட்டானே என்ற சோர்வினால் குழுதமர்க்கும் தாமரை மலர்களும் சோர்ந்துவிட்டன. மனோரஞ்சிதமலர்களின் நறு மணம் மூக்கைப் பறித்தது. செவவந்திமலர்களைல்லாம் அந்திநேரமாதலால் செந்திறமாகக் காட்சி அளித்தன. இவ்விதமான காட்சிகளையெல் லாம் உற்றப் பார்த்துக்கொண்டே சென்றுன் கதிரவன். இயற்கை அன்னையின் எழில் நிறைந்த காட்சிகளிலே மூழ்கியிருந்த யான் அப்போ மணி ஆருகிவிட்டதை ஆலயத்தின் மணி ஒசையினால் அறிந்துகொண்டேன். பிரிய மனமின்றி யானும் தோழியும் வீடுதிரும்பினேம்.



# STUDIO JAYANTHI,

PHOTO ARTISTS

தங்கள் தேவைக்கென்றே என்றும்

திறந்திருக்கின்றது

கம்பளி நியூலிரேஸியாரேட்டில்

புதிதாகத் திறக்கப்பட்ட

 ஸ்டீயோ ஜயந்தி

விவாக தேவைக்கூடு

விளையாட்டு வைவாங்கட்டு

விருந்து சாசாரங்கட்டு

வினாது வேடிக்கைகட்டு

விரும்பிய தோற்றங்களில்

விதனித நிறங்களில்

விரிகு படுத்தி

விழரவில் பெறுவதற்கு

• LIFE SIZE

• ENLARGEMENTS

• INDOOR &  
OUT DOOR

• GROUPS EXPRESS

• DEVELOPING

PRINTING

AND

ENLARGING

AND

PICTURE  
FRAMING

விழயம் செய்யுங்கள். ஸ்டீயோ ஜயந்தி

New Nuwara Eliya Road-Gampola

மதுரைத்தமிழ்ப்

யோகாதி

சிரேஷ்டபாடசாலைகளிலும் நால்  
நிலையங்களிலும் அவசியம் இருக்க  
வேண்டியது. இரண்டொக்கள்.

முதலாம்பாகம் 1230 பக்கங்கள்  
இரண்டாம்பாகம் 1058 பக்கங்கள்

இரண்டொகங்களின் விறையும்  
9 இருத்தல்.

இரண்டு பாகங்களும் விலை 30 ரூபா  
தபாற்செலவு ரூபா 2. மி. பி. பி.  
யில் அனுப்ப ரூபா 5. முற்பண்மாக  
அனுப்புக.

hani Grinding

Mills

சுந்தமான  
கொச்சிக்காய்,  
மசாலை துள்,  
சில்லறையாகவும் மொத்த

மாகவும் அரைத்துக்  
கொடுக்கப்படும்.

மஹி திறைண்டிங்  
மீஸ்ஸ்,  
83 அம்பகழுவளிதி,  
கம்பளை.

# இலக்கிய பாட புத்தகங்கள்

வித்தியா பிரசுர சபையினரால் அங்கீகாரிக்கப்பட்டவை

உள்ளாலோ

இலக்கியம் பெரும்பாலும் சிறவர் தாமே சுவைத்து அனுபவிக்க வேண்டிய பாடம்; ஆசிரியர் வழிகாட்ட மாணவர் முன் நேறவேண்டிய பாடம். ஆயின் இதுவரை அவ்வாறு நடைபெற வில்லை. அது ஆசிரியரின் குற்றமன்ற; தகுந்த பாட நாலில் ஸாது இருந்தமையே அங்குறைக்குக் காரணம்.

இக்குறையை நீக்கி மாணவர் ஆசிரியர் ஆகிய இருபாலா ராலும் வேலையை இலக்குவாக்க உதவும்  
இலக்கிய நூற்றெடுதி

## இலக்கிய மஞ்சள்

3-ம், 4-ம், 5-ம், 6-ம், 7-ம் வகுப்புப்  
புத்தகங்கள்

இளஞ் சிறுரும் தாமே சுவைத்துக் கற்க உதவும் இந்தாற் தெருகுதிகள் உயரிய இலக்கிய அறிவையும் சுவை உணர்ச்சியையும் தர வல்லன.

**விலை:- 60, 75, 85, 1-00, 1-25.**

தபாற் செலவு வேறு

எல்லாம் புத்தகசாலைகளிலும்

விற்பனைக்குண்டு.

**தன வகுக்குமி புத்தகசாலை,**  
**சுன் குகம்.**

**அங்குப்பதிப்பு:-** சரவண ஆச்சகம், நாவலப்பிடிய.

**பதிப்பாசிரியர்:-** K. U. மகேந்திரன்.